

முக்கியமான முன்னுரிமைகொண்ட விஷயங்களை முன்கூட்டியே செய்ய வலியுறுத்தி 2022 மாகாண தேர்தல் வேட்பாளர்களிடம் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வாதாடுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே 25, 2022) – ஜூன் 2 ஆம் தேதியில் நடைபெறவிருக்கும் மாகாண தேர்தல்களுக்கு முன்னதாகவே, முக்கியமான முன்னுரிமை கொண்ட விஷயங்களை முன்கூட்டியே முடிக்க உதவுமாறு ப்ராம்ப்ட்டன் அரசு பொதுத் தொடர்புத் துறைக்குழுவும் மற்றும் நகரசபை உறுப்பினர்களும் தொடர்ந்து வாதாடி வருகின்றனர்.

நகரின் முக்கியமான முன்னுரிமை கொண்ட விஷயங்களில் அடங்குபவை:

- மெயின் ஸ்ட்ரீட் முதல் ப்ராம்ப்ட்டன் கோ (Brampton GO) வரையிலான இலகரக ரெயில் போக்குவரத்து (Light Rail Transit (LRT)) க்கு நிதிஒதுக்கீடு மற்றும்
- க்வீன் ஸ்ட்ரீட் முதல் ஹைவே 7 வரை பேருந்து விரைவுப் போக்குவரத்து (Highway 7 Bus Rapid Transit (BRT)) மற்றும் பிராந்திய இணைப்புக்கள்
- மின்சார பேருந்துகளின் தொகுப்பிற்கான மூன்றாவது பேருந்துப் பணி மனையை மின்சாரமயமாக்குதல்
- ரிவர் வாக் திட்டப்பணி-வெள்ள அபாயத்திற்கான நீண்டகால தீர்வுகள்
- ப்ராம்ப்ட்டனில் இன்னும் சிறந்த சுகாதாரப் பராமரிப்பினைக் (பீல் நினைவு மூன்றாவது மருத்துவமனை/விரிவாக்கம்/புற்றுநோய் பராமரிப்பகம் ஆகியவற்றைக்) கட்டமைப்பதற்கான அர்ப்பணிப்புகள்

ஒன்ட்டேரியோ அரசாங்கமானது நகர நிர்வாகத்தின் ஒரு முக்கியமான பங்குதாரர் ஆகும். மாகாணத்தில் இருந்து பெறப்படும் நிதிகள், அனைவரையும் உள்ளடக்கிய, ஆரோக்கியமான, மற்றும் நிலைத்து நிற்கவல்ல ப்ராம்ப்ட்டனைக் கட்டமைக்கவும் குடியிருப்புவாசிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நகரின் மாகாண ரீதியிலான முன்னுரிமை கொண்ட விஷயங்கள் பற்றி [இங்கே](#) படிக்கவும்

2022 ஒன்ட்டாரியோ மாகாண தேர்தல்கள் ஜூன் 2, 2022 அன்று நடைபெறும். வாக்களிப்பது பற்றிய மேலும் தகவல்களை குடியிருப்புவாசிகள் [இங்கே](#) காணலாம்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது கனடாவின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்; போக்குவரத்தை விரிவுபடுத்துதல், நிலையான உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் மற்றும் எங்கள் குடியிருப்பாளர்களுக்கான மருத்துவமனை நெரிசலையும் மற்றும் வெராந்தாவில் வைத்து மருத்துவம்

பார்க்கும் பழக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் நகர சபை உறுதியாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்குமாறு நமது சமூகத்தில் உள்ள தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்; ஒன்ட்டாரியோ அரசாங்கத்திலிருந்து பெறப்படவேண்டிய எங்களுக்கான முதன்மையான முன்னுரிமை கொண்ட விஷயங்கள் மற்றும் நிதி வேண்டுகிற கோரிக்கைகள் பற்றி மேலும் அறிய அவர்களை ஊக்குவிக்கிறேன். வெற்றி பெறவிருக்கும் வேட்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்கள் குடியிருப்புவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, ஒன்ட்டாரியோ அரசாங்கத்தில் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, ப்ராம்ப்ட்டன் நகரின் அரசாங்க பொதுத் தொடர்புக் குழு உறுதியூண்டுள்ளது. மாகாணத்துடன் இணைந்து, அனைவரையும் உள்ளடக்கிய, ஆரோக்கியமான மற்றும் நிலைத்து நிற்கவல்ல நகரத்தை உருவாக்குவதைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழலரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca